



**வலயக்கல்வி அலுவலகம் - வடமராட்சி**  
**மூன்றாம் தவணைப்பீட்டசெ - 2023(2024)**



995

தரம் - 06

சுகாதாரமும் உடற்கல்வியும்

நேரம் : 2.00 மணி

## பகுதி I

- 01) மிகச் சரியான விடையைத் தெரிந்தெடுத்து அதன் கீழ் கோட்டுக்
  - 1) உடல் ஆரோக்கியமுள்ள ஒருவரிடம் இருக்க வேண்டியது.
  - 2) சாதாரண நிறையைக் கொண்டுள்ள ஒருவரின் உடல் தினிவுச்சுட்டி காட்டும் அட்டவணையில் குறிக்கும் நிறம்.
  - 3) தீயானம் செய்தல்
  - 4) ஒழுக்கமின்மை
- 02) சாதாரண நிறையைக் கொண்டுள்ள ஒருவரின் உடல் தினிவுச்சுட்டி காட்டும் அட்டவணையில் குறிக்கும் நிறம்.
  - 1) செம்மஞ்சள்
  - 2) இளம்ஊதா
  - 3) பச்சை
  - 4) ஊதா
- 03) தேசியக் கீதம் இசைக்கும் போது நிற்கும் கொண்ணிலை
  - 1) இலகுவாய் நிற்றல்
  - 2) கவனமாக நிற்றல்
  - 3) சௌகரியமாக நிற்றல்
  - 4) நிமிர்ந்து நிற்றல்
- 04) காற்பெந்தாட்ட அணியில் பங்கு பற்றும் வீரர்களின் எண்ணிக்கை
  - 1) 11 பேர்
  - 2) 15 பேர்
  - 3) 9 பேர்
  - 4) 12 பேர்
- 05) கண்ணின் பாதுகாப்பிற்கு அவசியமான போசணைக்கறு
  - 1) புரதம்
  - 2) விழ்றுமின் A
  - 3) கல்சியம்
  - 4) காபோவைத்ரேற்
- 06) தோலினால் தொகுக்கப்படும் விழ்றுமின் யாது?
  - 1) A
  - 2) B
  - 3) C
  - 4) D
- 07) பின்வருவனவற்றில் அடிப்படைத் தேவையாக கருத முடியாதது.
  - 1) உணவு
  - 2) வளி
  - 3) நீர்
  - 4) ஆபரணங்கள்
- 08) ஓய்வான நேரங்களில் தனியாகவும் குழுவாகவும் மகிழ்ச்சிக்காக விளையாடும் விளையாட்டுக்கள்
  - 1) வழி விளையாட்டுக்கள்
  - 2) பெரு விளையாட்டுக்கள்
  - 3) சிறு விளையாட்டுக்கள்
  - 4) விநோத விளையாட்டுக்கள்
- 09) யாதேனும் ஒரு கருமத்தை குறைந்த நேரத்தில் செய்வதற்குள்ள திறன்
  - 1) பலம்
  - 2) வேகம்
  - 3) ஒத்திசைவு
  - 4) தாங்குதிறன்

(10 x 2 = 20 புள்ளிகள்)

02) பொருத்தமான சொற்களை வைத்து இடைவெளி நிரப்புக.

( விற்றமின்கள், அவித்த கடலை, குறளாதல், வெண்குருதித்துணிக்கை, வயிற்ஞோட்டம்)

1. தொற்று நோய்களில் ஒன்று ..... ஆகும்.
  2. எமது உடலில் காணப்படும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி .....
  3. உடலை நோயிலிருந்து பாதுகாப்பது ..... ஆகும்.
  4. வயதுக்கேற்ப உயரம் காணப்படாமை ..... ஆகும்.
  5. ஆரோக்கியமான இடை உணவு .....
- (5 x 2 = 10 புள்ளிகள்)**

03) தரப்பட்ட கூற்றுக்கள் சரியாயின் ( $\checkmark$ ) எனவும் பிழையாயின் ( $\times$ ) எனவும் அடையாளமிடுக.

- 1) ஜிம்னாஸ்ரிக் பயிற்சி பலத்திற்கான செயற்பாடாகும். ( )
  - 2) கண்டக்கழலை விருத்தியாதல் அயலன் குறைபாட்டால் ஆகும். ( )
  - 3) நாளாந்த வேலைகளை வினாத்திறனாக செய்யும் ஆற்றல் உடல் தகைமை எனப்படும். ( )
  - 4) வளரும் குழந்தைகளுக்கு புரதம் அவசியமன்று. ( )
  - 5) விளையாட்டு வீரனின் பாதுகாப்பிற்கு சட்டமும் ஒழுங்கும் முக்கியமானது. ( )
- (5 x 2 = 10 புள்ளிகள்)**

## பகுதி - II

எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

I) “சிறந்த உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.”

1.) உணவில் அடங்கியுள்ள போசணைக்கறுகள் இரண்டினைக் கூறி அவற்றினால் ஆற்றப்படும் தொழில்களையும் தருக.

2) ஆரோக்கியமான உணவை பெற்றுக் கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் 2 தருக.

3) குறையூட்டம் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் 2 தருக.

4) கலப்புணவுகள் 2 தருக.

5) பின்வரும் போசணைக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை தருக.

இரும்பு -

விற்றமின் A

அயலன் -

கல்சியம் -

**(5 x 2 = 10 புள்ளிகள்)**

**II) “ எமது உடலை நோயிலிருந்து பாதுகாப்போம்.”**

- 1) புலனங்கங்கள் எவை?
- 2) கண் சுகாதாரத்தை பேணுவதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் 2 தருக.
- 3) தோலினால் ஆற்றப்படும் தொழில்கள் 2 தருக.
- 4) பற்களின் வகைகளை தருக.
- 5) பற்களைப் பாதுகாப்பதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் 2 தருக.

(5 x 2 = 10 புள்ளிகள்)

**III) “ ஆரோக்கிய வாழ்வுக்காக உடற்றகைமை பேணுவோம்.”**

- 1) தகைமைகள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
- 2) உடற்றகைமை பண்புகள் 4 தருக.
- 3) உடற்றகைமைகளை விருத்தி செய்யக்கூடிய செயற்பாடுகள் 2 தருக.
- 4) சந்தத்திற்கேற்ப செயற்படுவதனால் கிடைக்கும் நன்மைகள் 2 தருக.

(5 x 2 = 10 புள்ளிகள்)

**IV) “ மனவெழுச்சி சமனிலையைப் பேணுதல் உளநலனுக்கான அடையாளமாகும்.”**

- 1) மனவெழுச்சி என்றால் என்ன?
- 2) மனவெழுச்சியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் 2 தருக.
- 3) நல்ல, தீய மனவெழுச்சிகளுக்கு ஒவ்வொரு உதாரணம் தருக.
- 4) மனவெழுச்சி சமனிலையை பேணுவதன் முக்கியத்துவம் 2 தருக.
- 5) மனவெழுச்சியை குறைப்பதற்கான செயற்பாடுகள் 2 தருக.

(5 x 2 = 10 புள்ளிகள்)

**V) “ அன்றாட வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வோம்.”**

- 1) நோய்களின் பிரதான வகைகள் எவை?
- 2) தொற்றா நோய்கள் 2 தருக.
- 3) தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் 2 தருக.
- 4) சூழலை சுத்தமாக வைத்திருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் 2 தருக.
- 5) நாம் அன்றாட வாழ்வில் எதிர் நோக்கும் சவால்கள் 4 தருக.

(5 x 2 = 10 புள்ளிகள்)

VI) “இய்வு நேரத்தில் மகிழ்ச்சிகரமாக விளையாட்டுக்களில் ஈடுபடுவோம்.”

- 1) ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுக்கள் 2 தருக.
- 2) சிறுவிளையாட்டுக்கள் 2 தருக.
- 3) வொலிபோல் விளையாட்டின் திறன்கள் 2 தருக.
- 4) வொலிபோல் மைதானத்தின் நீளம், அகலம் எவ்வளவு?
- 5) விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகள் 2 தருக.

(மூலமினபு : 01 = 2 x 2)

(5 x 2 = 10 புள்ளிகள்)

“பாலவிழுப்பு விளையாட்டு கால்நடையாக யசீக்கவேணு” (II)

மூலம் முதல் பிப்ரவரிக்கூடம் கணக்கு ரகவகைகள் (

கறுக சு ரகவர்ஷப் பாலவிழுப்பு (

கறுக சு ரகவர்ஷப் பாலவிழுப்பு மாதங்களில் சிக்குமினால் (

(மூலமினபு : 01 = 2 x 2)



(மூலமினபு : 01 = 2 x 2)

“பாலவிழுப்பு ஸ்ரீவீர விளையாட்டு விப்பால் பாலால்” (

மூலம் ரகவகை கணக்கு மீரிக்கப்படு

கறுக சு ரகப்பாலி பாலால் (

கறுக சு ரகவகைக் காக்குதூவைப்படு ரகவகை பாலால் (

கறுக சு ரகக்காங்கிர, யாங்கீலி காக்குவீப்பு கச்சுக்குஞ்சை காம்புத் தெயுத்

(மூலமினபு : 01 = 2 x 2)

# ONLINE CLASSES

## TAMIL AND ENGLISH MEDIUMS

அனைத்து பாடங்களும் ஒரே கல்வி நிறுவனத்தின் கீழ்....

GRADE

6

கிறமை வாய்ந்த ஆசிரியர்களினாடான சிறந்த  
வழிகாட்டலுடன் கூடிய வினைக்திறன் மிக்க  
நிகழ்நிலை வகுப்புகள்.

ADMISSION



075 287 1457

FREE

தமிழ்  
விஞ்ஞானம்  
கணிதம்

வரலாறு  
English  
ICT

சுகாதாரம்  
புவியியல்  
குடியியல்

- Spoken English Classes.
- Sinhala Reading and Writing Classes.
- Map Marking Classes

தினமும் வகுப்பு RECORDING வழங்கப்படும்.

WhatsApp ஊடாக எம்மை தொடர்பு கொண்டு வகுப்புகள்  
தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.  
(தனிப்பாட அனுமதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்)





எங்கள் குறிக்கோள்  
எண்ணிம உலகத்தில் மாணவர்களிற்கென  
சிறந்ததொரு கற்றல் கட்டமைப்பை உருவாக்குதல்.

அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட இந்த காலத்தில் பல்வேறு துறைகளும் கால ஓட்டத்துடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் பல்கிப்பெருகி வருகின்றன. அந்த வகையில் கல்வித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இணையவழி கல்வியின் மூலம் கலவித்துறை புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் நாடே முடக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களிற்கும் பாடசாலை, கல்வி நிறுவனங்களிற்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாணவர்களிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதே உண்மை.

இன்று தொழில்நுட்பம் மாணவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்வதாக ஓர் எண்ண ஓட்டம் மக்கள் மத்தியில் உள்ளது. தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி மட்டுமே அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் அதன் ஆக்க மற்றும் அழிவு விளைவுகள் தீர்மானிக்கப்படுகிறது. உளியை கொண்டு சிலையை செதுக்க நினைத்தால் அவன் நிச்சயம் சிற்பி ஆகலாம். இங்கு பிரச்சினையாக காணப்படுவது மாணவர்களை வழிப்படுத்த தொழில்நுட்ப உலகில் ஓர் முறையான கட்டமைப்பு இல்லாமையே. அதை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அதை நோக்கியே எங்கள் பயணம் அமையும்.

எமது இணையத்தினாடக ஊடாக உங்களிற்கு தேவையான பர்ட்சை வினாத்தாள்களை இலகுவான முறையில் தரவிறக்கம் செய்து கொள்ளுமுடியும்.

**kalvi.lk**

கல்வி சார் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சமூக ஊடக தளங்களின் ஊடாக உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.



Viber  
Community



Whatsapp  
Channel



Facebook  
Page